

مسجد خوشبودار کے (Tamil)

# மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்



மொழிபெயர்ப்பு:

தர்ஜுமா மஜ்லிஸ் (த.:வதே இஸ்லாமி)

ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத்,  
த.:வதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத்,  
அல்லாஹ், மௌவானா அபு கரீலால்

**முஷம்மத் இல்யாஸ்**  
அத்தார் காதீர் ரஸூலி

مسجدیں خوشبودار رکھیے!

Masjidayn Khushbudar Rakhayn!

## மஸ்ஜித்களை நறுமணமாக வெயுங்கள்

இந்த சிறுநூல் ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஹ்மீ **رَحْمَةُ اللهِ الْعَالِيَةِ** அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் தமிழ்மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இதன் மொழிபெயர்ப்பிலோ அல்லது அச்சுக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழிபெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

**குறிப்பு :-** இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹனஃபி மத்ஹபின் படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

### Majlis-e-Tarajim (Dawat-e-Islami)

Aalami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran,  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: ☎ +92-21-111-25-26-92 – Ext. 7213

Email: ✉ translation@dawateislami.net

## மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

“மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்” என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பு



ALL RIGHTS RESERVED

Copyright © 2016 Maktaba-tul-Madinah

இவ்வெளியீட்டின் எப்பகுதியும் மக்தப்துல் மதீனாவின் சட்டரீதியான முன் அனுமதியின்றி மின்னியல், இயந்திரவியல் ரீதியான எக்கருவிகளாலும் மீளப்பதிப்பித்தல், ஒளிப்பரப்பு செய்தல், போட்டோ பிரதி எடுத்தல், ஒளிப் பதிவு செய்தல் அல்லது வேறு முறைகளில் பதிவுசெய்தல் கூடாது.

**ஆரம்ப வெளியீடு:** Muharram-ul-Haraam 1438 (Oct, 2016)

**வெளியீட்டாளர்:** மக்தப்துல் மதீனா

**Quantity:** -

**அனுசரணை:**

உங்களின் மரணித்த குடும்ப அங்கத்தவருக்காக ஒரு நூலையோ அல்லது ஒரு சிறுநூலையோ அச்சிட்டு ஈஸாலே ஸவாபுக்காக அனுசரணை செய்ய விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

**Maktaba-tul-Madinah**

Aalami Madani Markaz, Faizan-e-Madinah Mahallah Saudagran,

Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

✉ **Email:** maktabaglobal@dawateislami.net – maktaba@dawateislami.net

☎ **Phone:** +92-21-34921389-93 – 34126999

🌐 **Web:** [www.dawateislami.net](http://www.dawateislami.net)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ

இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஒதிக்கொள்ளவும்.  
إِن شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும்.

اللَّهُمَّ افْتَحْ عَلَيْنَا حِكْمَتَكَ وَأَنْشُرْ  
عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

யா அல்லாஹ்! அறிவு ஞானத்தின் வாயிலை நமக்காக திறந்து விடுவாயாக. மேலும் நமக்கு ரஹ்மத்துடைய கதவுகளை திறந்து விடுவாயாக கண்ணியமும், உயர்வும் உடையவனே!

(அல்முஸ்தத்ராஃப், பாகம் 1, பக்கம் 40, தாரூல் ஃபிகர், பேரூத்)

(ஆரம்பத்திலும், கடைசியிலும் ஒரு தடவை ஸலவாத் ஒதிக்கொள்ளவும்)



Tip1:Click on any heading, it will send you to the required page.

Tip2:at inner pages, Click on the Name of the book to get back(here) to contents.

## பொருளடக்கம்

புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ ..... iii

### மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள் .... 1

ஸலவாத்தின் சிறப்பு ..... 1

பள்ளிவாசலில் சளியைக்கண்ட பெருமானார் ﷺ அதை  
விரும்பவில்லை ..... 1

பாருகெ அஃலமும், மஸ்ஜிதில் நறுமணமும் ..... 2

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள் ..... 2

எயர் ஃபிரஷ்னரால் (AIR FRESHNER) கென்ஸர் உருவாகலாம் . 3

வாயில் துர்நாற்றம் இருக்கும்போது மஸ்ஜிதுக்கு செல்வது  
ஹராமாகும் ..... 4

வாயில் துர்நாற்றம் இருந்தால் தொழுகை மக்ரூஹ் ஆகும் ..... 6

துர்நாற்றம் வீசும் மருந்து போட்டுக்கொண்டு பள்ளியினுல்  
நுழைவது தடை ..... 7

பச்சை வெங்காயம் சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம்  
அடைகிறது ..... 7

சமைக்காத இறைச்சியை மஸ்ஜிதுக்கு எடுத்து செல்ல  
வேண்டாம் ..... 8

பச்சை வெங்காயம் உள்ள கச்சுமர், ராஇதெ இவற்றை விட்டும்  
பேணுதலாக இருங்கள் ..... 9

கூட்டத்தில் ஊதுவத்தி கொழுத்துவது ..... 9

துர்நாற்ற வாயுடன் முஸ்லிம்களின் கூட்டங்களில் சமூகமளிப்பது  
தடுக்கப்பட்டதாகும் ..... 10

தொழுகை நேரங்களில் பச்சை வெங்காயம் சாப்பிடுவது எப்படி?  
..... 11

பச்சை வெங்காயம் சாப்பிடும்போது கூறவேண்டாம் ..... 13

வாய் துர்நாற்றத்தை அறிந்து கொள்ளும் முறை .....	13
வாய் துர்நாற்றத்திற்கான சிகிச்சை .....	14
வாய் துர்நாற்றத்திற்கு மதனி நிவாரணம் .....	15
மலசலகூடம் மஸ்ஜிதிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும்?.....	16
தனது ஆடை போன்றவற்றை கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் .....	18
மஸ்ஜிதினுள் குழந்தையை கொண்டு வருவது தடை .....	20
இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்கள் .....	22
தூங்குவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது .....	22
சில உணவுகளின் காரணமாக வியர்வையில் துர்நாற்றம் .....	23
வாயை சுத்தப்படுத்தும் முறை.....	23
தாயை துர்நாற்றத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் .....	24
மணக்கும் எண்ணெய் தயாரிக்கும் இலேசான முறை.....	25
முடியுமானால் தினமும் குளியுங்கள் .....	26
தலைப்பாகை போன்றவற்றை துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்கும் முறை .....	26
தலைப்பாகை எவ்வாறு இருக்க வேண்டும் .....	27
நறுமணம் பூசுவதன் நிய்யத்துக்களும், சந்தர்ப்பங்களும்.....	28
தனது பற்களை கண்ணாடியில் நன்கு கவனித்துக்கொள்ளுங்கள் .....	31
சிறந்த பற்பசை .....	32

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

## மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

ஷைத்தான் எவ்வளவு சோம்பலை உண்டாக்கினாலும், இச்சிறுநூலை முழுமையாகப்படித்து தனது மறுமையை நல்லதாக்கிக்கொள்ளுங்கள்.

## ஸலவாத்தின் சிறப்பு

அல்லாஹ்வின் அன்பர், மறைவானவற்றை அறிந்தவர், குறைகளற்ற தூயவர், நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்னுள்ளார்கள். எந்த மனிதர் என் மீது ஒரு நாளைக்கு ஆயிரம் தடவைகள் ஸலவாத் கூறுகிறாரோ, அவர் சுவனத்தில் தனது இருப்பிடத்தை காணாதவரை மரணிக்க மாட்டார். (அத்தர்ஹீப் வத் தர்ஹீப், பாகம் 2, பக்கம் 328, ஹதீஸ் 22)

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

## பள்ளிவாசலில் சளியைக்கண்ட

## பெருமானார் ﷺ அதை விரும்பவில்லை

ஒரு தடவை கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் கிப்லாவின் திசையில் சளி

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

இருப்பதைக்கண்டு கோபமடைந்தார்கள். இதைப்பார்த்த ஓர் அன்சாரி ஸஹாபி பெண்மணி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் எழுந்து, அதை சுரண்டி சுத்தம் செய்து நறுமணம் தடவி விட்டார்கள். அப்போது பெருமானார் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் சந்தோஷமான தொனியில் கூறினார்கள்:

**مَا أَحْسَنَ هَذَا** அதாவது இந்த பெண்மணி எவ்வளவு அழகான செயலை செய்துள்ளார்கள். (நஸாஈ, பக்கம் 126, ஹதீஸ் 725)

## பாருகெ அஃலமும், மஸ்ஜிதில் நறுமணமும்

ஸய்யிதுனா பாருகெ அஃலம் **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிற்கும் மஸ்ஜிதுன் நபவியில் நறுமணப் புகை பிடிப்பார்கள். (முஸ்னத் அபீ யஃலா, பாகம் 1, பக்கம் 103, ஹதீஸ் 185)

## மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

உம்முல் முஃமினீன் ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா ஸித்தீகா **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் அறிவிக்கிறார்கள். கண்மணி நாயகம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள், மஹல்லாக்களில் பள்ளிவாயல்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டதோடு மேலும் அவைகளை சுத்தமாகவும், மணமாகவும் வைக்கச் சொன்னார்கள். (அபூதாலுத், பாகம் 1, பக்கம் 197, ஹதீஸ் 455)



## எயர் ஃபிரஷ்னரால் (AIR FRESHNER) கென்ஸர் உருவாகலாம்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! பள்ளிவாயல் களை அத்தர், சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவற்றால் மனமாக்கி வைப்பது நன்மையை ஈட்டித்தரும் காரியமாகும் என்பது தெரிய வருகிறது. ஆனால் பள்ளிவாயலில் வெடி மருந்தின் நாற்றம் ஏற்படக்கூடிய தீக்குச்சி பற்ற வைக்க வேண்டாம். ஏனெனில் பள்ளிவாயலை தூர்நாற்றத்தை விட்டும் பாதுகாப்பது வாஜிபாகும். வெடி மருந்தின் தூர்நாற்றம் உள்ளே வரமுடியாத தூரத்தில் சாம்பிராணி, ஊதுவத்தி போன்றவைகளை பற்ற வைத்து மஸ்ஜிதுக்குள் கொண்டு வர வேண்டும். ஊதுவத்தியின் தனல் மஸ்ஜிதில் விழுந்து விடாமல் இருப்பதற்காக பெரிய தட்டொன்றில் வைப்பது அவசியமாகும். ஊதுவத்தியின் பக்கெட்களில் உருவம் வரையப்பட்டிருந்தால் அதை சுரண்டி அழித்து விடுங்கள். மஸ்ஜித் (அதேபோல் வீடு, கார் போன்றவற்றில்) எயர் ஃபிரஷ்னர் (AIR FRESHNER) மூலம் நறுமணம் தெளிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள இரசாயன மூலப்பொருட்கள் வளிமண்டலத்தில் பரவி, மூச்சின் மூலம் அப்படியே நுரையீரல் உள்ளே போய் தீங்கு ஏற்படுத்தி விடும்.

ஒரு வைத்திய ஆய்வின்படி எயர் ஃபிரஷ்னர் பாவிப்பதால் தோல் புற்றுநோய் (SKIN CANCER) உருவாக வாய்ப்புண்டு. எங்கு வழமையுள்ளதோ அங்கு பள்ளிவாயல் நன்கொடை

யிலிருந்து நறுமணம் தெளிப்பதற்கு அனுமதியுண்டு. அவ்வாறு இல்லையென்றால் நறுமணத்தை தெளிவுபடுத்தி தனியாக நன்கொடை வசூலிக்கவும்.

## வாயில் துர்நாற்றம் இருக்கும்போது மஸ்ஜிதுக்கு செல்வது ஹராமாகும்

இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! பசியை விட குறைவாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதாவது இன்னும் சாப்பிட எண்ணம் இருக்கும் போது கையை நிறுத்திக்கொள்ளுங்கள். அவ்வாறின்றி வயிறு நிரம்ப சாப்பிடுவதும், நேர காலம் இல்லாமல் கBபாப், Bபர்கர், கிழங்கு கடலை, பீஸா, ஐஸ்கிரீம் மற்றும் குளிர் பானங்கள் போன்றவற்றை வயிற்றில் போட்டுக்கொண்டே இருந்து, வயிற்றில் கலகம் ஏற்பட்டு சிலநேரம் வாய் துர்நாற்றம் அதாவது வாயிலிருந்து துர்நாற்றம் வீசும் நோய் ஏற்பட்டு விட்டால் கடும் சோதனையாகி விடும். ஏனெனில் வாயிலிருந்து துர்நாற்றம் வந்தால் மஸ்ஜிதுக்குள் நுழைவது ஹராமாகும். எதுவரையென்றால் வாயில் துர்நாற்றம் வீசும் நேரத்தில் ஐமாஅத்துடன் தொழுவதற்கும் மஸ்ஜிதுக்குள் நுழைவது பாவமான காரியமாகும். மறுமையைப்பற்றிய சிந்தனை குறைவின் காரணமாக மனிதர்களில் அதிகமானவர்களிடம் சாப்பிடும் பேராசை அதிகமாகவும் மேலும் தற்போது எல்லா திசைகளிலும் உணவு கலாச்சாரத்தின் காலமாகவும் ஆகிவிட்டது. அதன் காரணமாக வாயால் துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு கூட்டமே இருக்கிறது. சிலர்

நெருங்கி பேசும்போது வாயின் துர்நாற்றம் காரணமாக எத்தனையோ தடவைகள் மூச்சைப்பிடித்து நின்ற அனுபவம் எனக்கு உண்டு. சிலசமயம் இமாம், முஅத்தின்களுக்கும் வாய் துர்நாற்றத்தின் நோய் ஏற்பட்டு விடுகிறது. அப்படியானால் உடனடியாக விடுமுறை பெற்று அதற்கு வைத்தியம் செய்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாயில் துர்நாற்றம் இருந்தால் மஸ்ஜிதுக்குள் நுழைவது ஹராமாகும்.

கவலைக்குரிய விடயம் என்னவென்றால், வாய் துர்நாற்றம் வீசக்கூடிய எத்தனையோ நபர்கள் **مَعَاذَ اللَّهِ عَزَّوَجَلَّ** பள்ளியினுல் இஃதிகாபும் இருக்கிறார்கள். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! மார்க்க சட்டம் இதுவாகும். அதாவது இஃதிகாபில் இருக்கும்போது வாயில் துர்நாற்றம் வீசும் நோய் ஏற்பட்டால் இஃதிகாபை துண்டித்து மஸ்ஜிதிலிருந்து வெளியாகி விட வேண்டும். பின்னர் ஒரு நாளுடைய இஃதிகாபை கழா செய்ய வேண்டும்.

முபார்க்கான ரமழானில் கஃபாப், சமுஸா இன்னும் ஏனைய பொறித்த வஸ்துக்கள் மேலும் விதவிதமான கனரக உணவுகளை அதிகமாக சாப்பிடுவதன் காரணமாக வாயில் துர்நாற்றம் வீசும் நோயாளிகள் அதிகப்படுகிறார்கள். அதற்கு சிறந்த நிவாரணம் என்னவென்றால், சாதாரணமான உணவுகளை அதுவும் பசியை விட குறைவாக சாப்பிடுவதும், அதை சரியாக ஜீரணிக்க வைப்பதுமாகும். அதேபோல், சாப்பிட்டு முடிந்ததும் பற்களுக்கு இடையில் இருப்பவைகளை சுத்தம் செய்வதோடு, வாயை

கொப்பளித்து நன்கு சுத்தமாக வைத்திருக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லை யெனில் உணவின் சிறுதுண்டுகள் பற்களின் இடையில் இருந்து துர்நாற்றம் ஏற்படுத்தி விடும். வாயின் துர்நாற்றம் மாத்திரமல்ல, எல்லா விதமான துர்நாற்றங்களில் இருந்தும் மஸ்ஜிதை பாதுகாப்பது வாஜிபாகும்.

## வாயில் துர்நாற்றம் இருந்தால் தொழுகை மக்ரூஹ் ஆகும்

ஃபதாவா ரஹ்மாவில், 7ஆம் பாகம் 384ஆம் பக்கத்தில் வருகிறது: வாயில் துர்நாற்றம் இருக்கும் நிலையில் (வீட்டில் தொழும்) தொழுகையும் மக்ரூஹ் ஆகும். மேலும் அப்படியான நிலைமையில் வாயை சுத்தப்படுத்தும் வரை மஸ்ஜிதுக்கு செல்வது ஹராமாகும். இன்னும் ஏனைய தொழுகையாளிக்கு கஷ்டம் ஏற்படுத்துவது ஹராமாகும். மேலும் ஏனைய தொழுகையாளிகள் இல்லாவிட்டாலும் நாற்றத்தால் மலக்குமார்களுக்கு துன்பம் ஏற்படுகிறது. ஹதீஸில் வந்துள்ளது: எந்த வஸ்துவைக்கொண்டு மனிதன் கஷ்டத்தை உணர்கிறானோ, அதைக்கொண்டு வானவர்களும் கஷ்டத்தை உணர்கிறார்கள்.

(முஸ்லிம், பக்கம் 282, ஹதீஸ் 564)

## துர்நாற்றம் வீசும் மருந்து போட்டுக் கொண்டு பள்ளியினுல் நுழைவது தடை

எனது தலைவர் அஃலா ஹழ்ரத் عَلَيْهِ السَّلَامُ அவர்கள் கூறுகிறார்கள். யாருடைய உடலில் துர்நாற்றம் இருந்து அதனால் தொழுகையாளிக்கு தொந்தரவு ஏற்படுகிறதோ உதாரணமாக, வாயிலிருந்து துர்நாற்றம் வீசும் நோய், அக்குளிலிருந்து துர்நாற்றம் வீசும் நோய் அல்லது சொறி போன்றவைகளின் காரணமாக துர்நாற்றம் கொண்ட மூலிகைப்பத்து பூசியிருந்தால் அவர்களையும் பள்ளிவாயலில் நுழைய விட வேண்டாம்.

(ஃபதாவா ர஽ஸவிய்யா முகர்ரஜா, பாகம் 8, பக்கம் 72)

## பச்சை வெங்காயம் சாப்பிடுவதாலும் வாய் துர்நாற்றம் அடைகிறது

பச்சை முள்ளங்கி (ராபு), பச்சை வெங்காயம், பச்சை வெள்ளைப்பூண்டு இன்னும் அவ்வாறான விரும்பத்தகாத வாயுடையவைகளை சாப்பிட்டு விட்டு, கை வாய் போன்றவைகளில் இருந்து வாயை நீங்கும்வரை மஸ்ஜிதுக்கு போவது ஜாயிஸ் அல்ல. ஏனெனில் அதனால் மலக்குமார்களுக்கு கஷ்டம் ஏற்படுகிறது. சங்கையான ஹதீஸில் வருகிறது: கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள். “யாராவது வெங்காயம், வெள்ளைப்பூண்டு அல்லது லீகல் சாப்பிட்டால் அவர்கள் எங்கள் மஸ்ஜிதின் பக்கம் வரவேண்டாம்.” (முஸ்லிம், பக்கம்

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

282, ஹதீஸ் 564) இன்னும் கூறினார்கள், “சாப்பிடவே வேண்டுமென்றால் சமைத்து அதன் வாடையை தூரமாக்கிக் கொள்ளவும்.” (அபூதாலூத், பாகம் 3, பக்கம் 506, ஹதீஸ் 3827)

## சமைக்காத இறைச்சியை மஸ்ஜிதுக்கு எடுத்து செல்ல வேண்டாம்

ஸத்ருஷ் ஷரீஆ, பத்ருத் தரீகா, ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஃப்தி முஹம்மத் அம்ஜத் அலி அஃலமீ عليه السلام அவர்கள் கூறுகிறார்கள். மஸ்ஜிதிலே பச்சை வெள்ளைப்பூண்டு இன்னும் பச்சை வெங்காயம் சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு விட்டு அதன் வாடை இருக்கும்போது மஸ்ஜிதுக்கு செல்வது ஜாயிஸ் அல்ல. மேலும் இச்சட்டம் இதுபோன்ற வாதையுள்ள அனைத்துக்கும் உண்டு. உதாரணமாக, லீக்ஸ், முள்ளங்கி (ராபு), சமைக்காத இறைச்சி, மண்ணெண்ணெய், தேய்க்கும்போது வாடை வெளியாகும் தீக்குச்சி, காற்று வெளியாக்குதல் இதுபோன்றவை. யாருக்கு வாய் துர்நாற்றம் வீசும் நோயோ அல்லது துர்நாற்றம் வீசும் காயமோ இருந்தால் அல்லது துர்நாற்றம் வீசும் மருந்து பூசிருந்தால், அதன் துர்நாற்றம் நீங்கும் வரை அவன் மஸ்ஜிதுக்கு வருவது தடை விதிக்கப்பட்டுள்ளது. (பஹாரெ ஷரீஅத், பாகம் 1, பக்கம் 648)

சமைக்காத இறைச்சி போன்ற சுத்தமான வஸ்துக்களை கொஞ்சமாவது வாடை வெளிவராதவாறு பேக்கிங் செய்திருந்தால் மஸ்ஜிதுக்கு எடுத்து வருவதில் பிரச்சினை இல்லை.

## பச்சை வெங்காயம் உள்ள கச்சமர், ராஇதெ இவற்றை விட்டும் பேணுதலாக இருங்கள்

பச்சை வெங்காயத்துடன் செய்யக்கூடிய கடலை, ராஇதெ, கச்சமர் மேலும் பச்சை வெள்ளைப்பூண்டு போன்றவைகளால் செய்யப்பட்ட அச்சார் சட்னி போன்றவற்றை தொழுகை நேரங்களில் சாப்பிடுவதிலிருந்து பேணிக் கொள்ளுங்கள். சிலநேரம் கஃபாப், சமுஸா போன்றவற்றிலும் பச்சை வெங்காயம் இன்னும் பச்சை வெள்ளைப்பூண்டின் வாடையை உணரக்கூடியதாக இருக்கும். ஆகையால் தொழுகைக்கு முன் அவற்றையும் சாப்பிடாதீர்கள். அப்படியான வாடையுடைய வஸ்துக்களை மஸ்ஜிதுக்கு கொண்டு வருவதற்கும் அனுமதியில்லை.

## கூட்டத்தில் ஊதுவத்தி கொழுத்துவது

முஸ்லிம்களின் கூட்டத்தில் நறுமணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஊதுவத்தி போன்றவற்றை பற்ற வைப்பது நன்மையை ஏற்படுத்தும் காரியமாகும். சாம்பிராணி அல்லது ஊதுவத்தியுடைய புகையினால் யாருக்காவது கஷ்டம் ஏற்படுமாயின், அப்படியான சந்தர்ப்பத்தில் அதை பற்ற வைக்காதீர்கள். அதேபோல் கூட்டத்தில் “நறுமணம் வீசும் நீர்” (பன்னீர்) அதிகப்படியாக தெளிப்பதை விட்டும் தவிர்ந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பொதுவாக இதனால் மனிதர்களுக்கு துயரம் ஏற்படுகின்றன.

## துர்நாற்ற வாயுடன் முஸ்லிம்களின் கூட்டங்களில் சமூகமளிப்பது தடுக்கப்பட்டதாகும்

பிரசித்திபெற்ற விரிவுரையாளர், ஹகீமுல் உம்மத், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார் கான் **رَحْمَةُ اللهِ تَكُونُ عَلَيْهِ** அவர்கள் கூறுகிறார்கள். முஸ்லிம்களின் கூட்டங்கள், குர்ஆன் பாடம் நடைப்பெறும் மஜ்லிஸ்கள், மார்க்க அறிஞர்கள் மற்றும் சங்கையான அவ்லியாக்களின் சன்னிதானங்களுக்கு சமூகமளிக்கும்போது துர்நாற்ற வாயுடன் செல்லாதீர்கள். மேலும் கூறுகிறார்கள். வாயில் துர்நாற்றம் இருக்கும் வரை வீட்டிலேயே இருங்கள். முஸ்லிம்களின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம். ஹுக்கா (புகையிலை புகைக்கும் குழாய்) குடிப்பவர்கள், புகையிலை பாவிப்பவர்கள், வெற்றிலை சாப்பிட்டு விட்டு வாயை கொப்பளிக்காதவர்கள் இதன் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும். சங்கையான ஃபிக்ஹுடைய உலமாக்கள் **رَحْمَةُ اللهِ تَكُونُ عَلَيْهِ** கூறுகிறார்கள், யாருக்கு வாய் துர்நாற்றம் வீசும் நோயுள்ளதோ அவர்களுக்கு மஸ்ஜிதுக்கு சமூகமளிப்பது மன்னிக்கப்பட்டுள்ளது.

(மிர்ஆதுல் மனாஜீஹ், பாகம் 6, பக்கம் 25, 26)



## தொழுகை நேரங்களில் பச்சை வெங்காயம் சாப்பிடுவது எப்படி?

**கேள்வி:** “வாய் துர்நாற்றம்” உள்ளவர்களுக்கு மஸ்ஜிதுக்கு சமூகமளிப்பது மன்னிக்கப்பட்டதாகும். அப்படியானால் பச்சை வெங்காயம் கழந்த ராஇதா அல்லது கச்சமர் (சுயிர் சம்பல்), நன்கு வேகாத, வாடை வரக்கூடிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு போடப்பட்ட சமுஸா, கஃபாப் அல்லது இடிக்கப்பட்ட கம்பு (millet) மாவின் ரொட்டி அதில் பச்சை வெள்ளைப்பூண்டு சேர்த்து இருக்கும். அப்படிப்பட்ட உணவு வகைகளை ஜமாஅத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன் சாப்பிட்டால் வாயில் வாடை ஏற்பட்டு ஜமாஅத் வாஜிபாக மாட்டாதே என்ற நோக்கத்துடன் சாப்பிடலாமா?

**பதில்:** அவ்வாறு செய்வது ஜாயிஸ் அல்ல. உதாரணமாக, எங்கு இஷாத்தொழுகை ஆரம்ப நேரத்தில் நடைப் பெறுகிறதோ அங்கு மஃரிப் தொழுகையின் பின், பச்சை முள்ளங்கி (ராபு), பச்சை வெங்காயம் அல்லது பச்சை வெள்ளைப்பூண்டு கழந்த கச்சமர் அல்லது சலாத் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். ஏனெனில் அவசரமாக வாயை சுத்தம் செய்து மஸ்ஜிதுக்கு செல்வது கடினமாகி விடும். ஆம், அவசரமாக வாயை சுழுவிக்கொள்ள முடியுமானால் அல்லது வேறு காரணத்தினால் மஸ்ஜிதுக்கு போக முடியாமல் இருந்தால் உதாரணமாக பெண், அல்லது தொழுகைக்கு அதிக நேரம் இருந்து அதற்குள் வாடை நீங்கி விடும் என்றால் சாப்பிடுவதில் எந்த பிரச்சினையு

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

மில்லை. எனது தலைவர் அஃலா ஹழ்ரத், இமாமெ அஹ்லுஸ் சுன்னத், மௌலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் رحمته الله تعالى عليه அவர்கள் கூறுகிறார்கள். பச்சை வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சாப்பிடுவது சந்தேகமின்றி ஹலாலாகும். மேலும் அதை சாப்பிட்டு விட்டு அதனுடைய வாடை நீங்குவதற்கு முன் மஸ்ஜிதுக்கு செல்வது தடுக்கப்பட்ட விடயமாகும்.

ஆனால் ஹுக்கா (புகையிலை புகைக்கும் குழாய்) ஒழுங்கான முறையில் இல்லா விட்டால் مَعَاقِدُ الْإِسْلَامِ அதிக நேரம் அதிலிருந்து வாடை வீசுவதன் காரணமாக, தொழுகையின் நேரம் வரை வாயை சுத்தம் செய்தும் அதன் வாடை முழுமையாக நீங்க வில்லையானால் ஜமாஅத் நேரம் நெருங்கும்போது அதை குடிப்பது ஷரீஅத்தில் தடை செய்யப்பட்டதாகும். இப்போது அது ஜமாஅத் மற்றும் ஸஜ்தாவை விட்டதாகவும் அல்லது தூர்நாற்றத்துடன் மஸ்ஜிதில் நுழைவதற்கும் காரணமாக உள்ளது. இந்த இரண்டு விடயங்களும் தடுக்கப்பட்டதும், அனுமதிக்கப் படாதவைகளாகும். இன்னும் (மார்க்க சட்டம் இதுவாகும், அதாவது) யதார்த்தத்தில் ஆகுமான ஒவ்வொரு விடயங்களையும், தடுக்கப்பட்ட செயலின் பக்கம் எடுத்துச் செல்வது, தவறு மற்றும் தடுக்கப்பட்டதாகும்.

(ஃபதாவா ரஹ்மான், பாகம் 25, பக்கம் 94)

## பச்சை வெங்காயம் சாப்பிடும்போது بِسْمِ اللّٰهِ

### கூறவேண்டாம்

ஃபதாவா ஃபைமுர் ரசூல், பாகம் 2, பக்கம் 506 இல் உள்ளது: ஹுக்கா (புகையிலை புகைக்கும் குழாய்), பீடி, சிகரெட் குடிக்கும்போதும், (பச்சை) வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடும்போதும் மேலும் அசுத்தமான இடங்களிலும் بِسْمِ اللّٰهِ கூறுவது மக்ரூஹ் ஆகும்.

## வாய் துர்நாற்றத்தை அறிந்து கொள்ளும்

### முறை

வாயில் ஏதாவது துர்நாற்றம் இருந்தால், எத்தனை தடவைகள் மிஸ்வாக் மற்றும் வாயை கொப்பளித்து அந்த துர்நாற்றத்தை நீக்க முடியுமோ (அத்தனை தடவைகள் வாயை கொப்பளித்து) நீக்குவது அவசியமாகும். அதற்காக ஓர் அளவு குறிப்பிடப்படவில்லை. துர்நாற்றம் வீசும் அடர்த்தியான ஹுக்கா (புகையிலை புகைக்கும் குழாய்) குடிப்பவர்கள் இவைகளை கவனத்தில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். இன்னும் சிகரெட் புகைப்பவர்கள் அதைவிட அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், அதன் துர்நாற்றம் கலக்கப்பட்ட புகையிலையை விட கடினமாகவும், அதிகமான நேரம் நிலைத்தும் இருக்கும். மேலும் புகையிலை சாப்பிடுபவர்கள் இவை அனைத்தையும் விட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

ஏனெனில் அவர்களின் வாயில் புகையிலை துண்டுகள் மீதமிருந்து, வாயில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். இப்படியான அனைத்து மனிதர்களும் வாய் முழுமையாக சுத்தமாகும் வரை மிஸ்வாக் செய்து, கொப்பளிக்க வேண்டும். மேலும் வாயின் அடையாளம்கூட இருக்கக் கூடாது.

அதை பரிசீலிப்பது எவ்வாறென்றால், கையை தன் வாய்க்கு அருகாமையில் கொண்டு வந்து, வாயை திறந்து மூன்று விடுத்தம் தொண்டையில் இருந்து முழு மூச்சையும் தன் கை மீது ஊதி, உடனே நுகர்ந்து பார்க்க வேண்டும். அவரது உள்ளிருக்கும் நாற்றம் குறைவாக இருப்பதை தானாகவே உணராமல், வாயில் துர்நாற்றம் இருப்பதுடன் மஸ்ஜிதுக்கு செல்வது ஹராமும், தொழுகையில் கலந்துக்கொள்வது தடுக்கப்பட்ட விடயமுமாகும். وَاللَّهُ أَهْدَىٰ

(ஃபதாவா ர஽ஸலிய்யா முகர்ரஜா, பாகம் 1, பக்கம் 623)

## வாய் துர்நாற்றத்திற்கான சிகிச்சை

ஏதாவது சாப்பிடுவதன் மூலம் வாயில் துர்நாற்றம் ஏற்பட்டால், “பச்சைப்பொதினா” வை மென்று சாப்பிடவும். அதேபோல் புதிய ரோஜா அல்லது காய்ந்த பூக்களைக் கொண்டு பல்லை சுத்தம் செய்யவும். اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ பிரயோஜனம் ஏற்படும். ஆம்! வயிற்றுக்கோளாறு காரணமாக துர்நாற்றம் வருவதாக இருந்தால், குறைவாக சாப்பிடும் பாக்கியத்தையும், பசித்திருப்பதன் பரகத்தையும் பெற்றுக்

கொள்வதை கொண்டு **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** கால்கள் மற்றும் உடம்பின் பல்வேறுபட்ட இடங்களில் வலி, மலச்சிக்கல், நெஞ்சு எரிச்சல், வாய் கொப்புளங்கள், அடிக்கடி உண்டாகும் சளி இறுமல் இன்னும் தொண்டை வலி, பல் ஈறுகளில் இரத்தம் வருதல் இதுபோன்ற பல நோய்களுடன் வாய் துர்நாற்றமும் நீங்கி விடும். பசி மீதமிருக்கும் அளவு குறைவாக சாப்பிடுவதால் 80 விதமான நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கலாம். (மேலதிக விபரங்களுக்காக ஃபைஸாஸாஸா ஸுன்னத்திலிருந்து “பேட் கா குஃப்லெ மதீனா” எனும் பகுதியை வாசித்துக்கொள்ளவும்) உள்ளத்தின் பேராசைக்கு நிவாரணம் கிடைத்து விட்டால், உடல் மற்றும் உள்ளம் சம்பந்தப்பட்ட எத்தனையோ நோய்கள் தானாகவே அழிந்து விடும்.

## வாய் துர்நாற்றத்திற்கு மதனி நிவாரணம்

**اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى النَّبِيِّ الظَّاهِرِ**

மேலே கூறப்பட்டுள்ள ஸலவாத்தை அடிக்கடி ஒரே மூச்சில் 11 தடவைகள் ஒதிக்கொள்ளுங்கள். **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** வாயின் துர்நாற்றம் நீங்கி விடும். ஒரே மூச்சில் ஒதுவதற்கு சிறந்த முறை என்னவென்றால், வாயை மூடிய வண்ணம் மூக்கினால் மெதுவாக மூச்செடுக்க ஆரம்பித்து, முடிந்தளவு நுரையீரலில் காற்றை சேர்த்துக்கொள்ளவும். இப்போது ஸலவாத் ஒது ஆரம்பிக்கவும். பல தடவைகள் இவ்வாறு

முயற்சித்தால் மூச்சு விடுபடுவதற்கு முன் **اِنْ شَاءَ اللهُ عَزَّوَجَلَّ** 11 தடவைகள் ஸலவாத் முழுமையாக ஒதிக்கொள்ள முடியும். மேற்கூறப்பட்ட விதமாக மூக்கால் மூச்சை எடுத்து முடியுமான நேரம் நிறுத்தி வைத்துக்கொண்டு பிறகு வாயால் விடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கும். நாள் முழுவதிலும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரமெல்லாம், குறிப்பாக திறந்த சூழலில் தினமும் பல தடவைகள் இவ்வாறு செய்துக்கொள்ள வேண்டும். எனக்கு (ஸடுகே மதீனா **مَدِينَةُ**) வயது முதிர்ந்த ஒரு மருத்துவர் கூறினார். நான் மூச்செடுத்த பின் காற்றை அரை மணி நேரம் (அல்லது கூறினார்) இரண்டு மணித்தியாலயம் உள்ளே நிறுத்திக்கொள்வேன். அதற்கிடையில் எனது அவ்ராதுகளையும் ஒதிக்கொள்ளலாம். மேலும் அந்த வைத்தியரின் கூற்றுப்படி, முயற்சி செய்து மூச்சை நிறுத்தி தேர்ச்சி பெற்றவர்கள் அதாவது காலையில் மூச்சை எடுத்து மாலையில் வெளியாக்கும் பெரியார்களும் உலகில் இருக்கிறார்கள்.

## மலசலகூடம் மஸ்ஜிதிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்க வேண்டும்?

ரஹ்மான் சன்னிதானத்தில் தொழுகையாளிகளுக்கு மஸ்ஜிதிலிருந்து மலசலகூடம் எவ்வளவு தூரத்தில் கட்ட வேண்டும்? என கேட்கப்பட்டபோது, எனது தலைவர் அஃலா ஹழ்ரத், இமாமெ அஹ்லுஸ் சுன்னத், மொளலானா ஷாஹ் இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் **رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ** அவர்கள்

பதிலளித்தார்கள். மஸ்ஜிதை துர்நாற்றத்திலிருந்து பாதுகாப்பது வாஜிபாகும். ஆகவே மஸ்ஜிதில் மண்ணெண்ணெய் பற்ற வைப்பது ஹராம், மஸ்ஜிதில் (துர்நாற்றம் ஏற்படுத்தக் கூடிய) தீக்குச்சி பற்ற வைப்பது ஹராம். எதுவரையென்றால், ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது, மஸ்ஜிதினுல் சமைக்காத இறைச்சி கொண்டு செல்வது ஜாயிஸ் அல்ல. (இப்னு மாஜா, பாகம் 1, பக்கம் 413, ஹதீஸ் 748)

ஆனாலும் சமைக்காத இறைச்சியின் வாடை மிகவும் இலேசாகத்தான் இருக்கும். எனவே எங்கிருந்து மஸ்ஜிதுக்கு வாடை வருமோ அதுவரை (மலசலகூடம் கட்டுவது) தடைசெய்யப்பட்டதாகும். (ஃபதாவா ரஹ்மீய்யா, பாகம் 16, பக்கம் 232) சமைக்காத இறைச்சியின் வாடை இலேசாக இருந்தும் கூட மஸ்ஜிதினுல் எடுத்தச்செல்ல அனுமதி இல்லையென்றால், சமைக்காத மீன் எடுத்துச் செல்வது அனுமதிக்கவே முடியாத விடயமாகும். ஏனெனில் அதன் வாடை இறைச்சியை விட பல மடங்கு கூடியதாகும். மாறாக, சில நேரங்களில் சமையல்காரரின் கவனமில்லாத சமையலினால் அதன் சால்னா சாப்பிடுவதால் கையிலும், வாயிலும் பொருக்க முடியாத வாடை ஏற்படுகிறது. அவ்வாறான நிலமையில் வாடையை தூரமாக்காமல் மஸ்ஜிதுக்கு போகாதீர்கள். மலசலகூடத்தை சுத்தப்படுத்தும் போது அதனுடைய துர்நாற்றம் அதிகமாக பரவி விடும். ஆகவே (மலசலகூடத்துக்கும், மஸ்ஜிதுக்கும் இடையில்) சுத்தப்படுத்தும்போது கூட அதன் துர்நாற்றம் மஸ்ஜிதில் நுழைய முடியாத தூரத்தில் மலசலகூடத்தை அமைத்துக்

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

கொள்ள வேண்டும். மலசலகூடம் மஸ்ஜிதின் எல்லை பக்கம் திறக்கப்படுவதாக இருந்தால் தேவைக்கேற்ப சுவரை உடைத்து வெளிப்பக்கமாக கதவை வைப்பதைக் கொண்டும் தூர்நாற்றத்திலிருந்து மஸ்ஜிதை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

## **தனது ஆடை போன்றவற்றை கவனிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்**

மஸ்ஜிதினுல் தூர்நாற்றத்தை எடுத்துச்செல்வது ஹராமாகும். அதேபோல் அனைத்து விதமான தூர்நாற்றமுடையவர்கள் நுழைவதும் ஹராமாகும். மஸ்ஜிதில் பல்குத்திகளை கொண்டு பற்களை துப்புரவும் செய்ய வேண்டாம். ஏனெனில் யாருக்கு வழமையாக ஒவ்வொரு சாப்பாட்டுக்கு பிறகும் துப்புரவு செய்யும் பழக்கமில்லையோ, அவர்கள் துப்புரவு செய்யும்போது பற்களின் இடையிலிருந்து தூர்நாற்றம் வெளியாகும். இஃதிகாப் இருப்பவர்கள் பற்களை துப்புரவு செய்யும்போது அதனுடைய தூர்நாற்றம் மஸ்ஜிதுக்குள் வரமுடியாத அளவு ஃபினாஏ மஸ்ஜிதிலும் (வெளிப்பள்ளியிலும்) தூரத்திலிருந்து செய்து கொள்ளவும். தூர்நாற்றம் வீசும் காயம் உள்ளவர், சிறுநீர் அல்லது மலத்திற்காக பை (Urine bag / Stool bag) போட்டிருக்கும் நோயாளியும் மஸ்ஜிதில் நுழையக்கூடாது. அவ்வாறே ஆய்வுக்கூட சோதனை (Laboratory test) செய்வதற்காக எடுத்திருக்கும் இரத்தம் அல்லது சிறுநீர் குப்பிகள், மிருகங்களை அறுக்கும்போது வெளியாகிய இரத்தம்



படிந்த ஆடை போன்றவற்றை ஏதாவதொன்றால் மறைத்துக் கொண்டும் மஸ்ஜிதுக்குள் எடுத்துச்செல்ல முடியாது. சங்கையான ஃபுகஹாக்கள் **فُكِّعَ الْمَاءُ** கூறுகிறார்கள். மஸ்ஜித் நஜீஸ் ஆகா விட்டாலும், மஸ்ஜிதுக்குள் நஜீஸ் கொண்டு செல்வது அல்லது யாருடைய உடம்பில் நஜீஸ் பட்டுள்ளதோ அவர் மஸ்ஜிதுக்குள் நுழைவது தடுக்கப் பட்டுள்ளது. (ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 517) மஸ்ஜிதுக்குள் பாத்திரத்தில் சிறுநீர் கழிப்பதும், இரத்தம் குத்தி (பரிசோதனைக்காக) எடுப்பதும் ஜாயிஸ் அல்ல. (துர்ரே முக்தார், பாகம் 2, பக்கம் 517)

சுத்தமான துர்நாற்றம் மறைந்திருந்தால் உதாரணமாக, அதிகமானவர்களின் உடம்பில் வியர்வை நாற்றம் இருக்கிறது. ஆனால் ஆடைக்கு கீழால் மறைந்திருக்கிறது. மேலும் அது உணரப்படவில்லையென்றால் அப்படியான நிலையில் மஸ்ஜிதுக்கு செல்வதில் எந்த விதமான தவறுமில்லை. இதேபோல் கைக்குட்டைகளில் வியர்வை போன்றவற்றின் நாற்றங்கள் இருந்தால், எவ்வாறெனில் வெயில் நேரத்தில் முகத்தின் வியர்வையை துடைப்பதால் அதிகமாகிறது, அவ்வாறான கைக்குட்டைகளை மஸ்ஜிதுக்குள் வெளியில் எடுக்க வேண்டாம். பையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். தலைப்பாகை அல்லது தொப்பியை கழட்டும் போது வியர்வை அல்லது அழுக்குகளின் காரணமாக நாற்றம் வருமேயானால் மஸ்ஜிதில் கழட்டாதீர்கள். இதற்கு உதாரணம் கூறும்போது பிரசித்தி பெற்ற விரிவுரையாளர், ஹழ்ரத் முஃப்தி அஹ்மத் யார் கான் **مَسَّحَ اللَّهُ تَعَالَى عَلَيْهِ** அவர்கள்

மஸ்ஜித்களை நறுமணமாக வையுங்கள்

கூறுகிறார்கள். “எந்த முறையிலாவது மண்ணெண்ணெயின் நாற்றத்தை நீக்கி அல்லது அதன் நாற்றம் வெளிவராத முறையில் விளக்கு போன்றவற்றில் மூடிக்கொண்டால் (மஸ்ஜிதுக்குள்) ஜாயிஸ் ஆகும்.” (ஃப்தாவா நஃமிய்யா, பக்கம் 49)

ஒவ்வொரு முஸ்லிமும் தனது வாய், உடல், கைக்குட்டை, உடை மற்றும் காலணிகளை அதில் துர்நாற்றம் ஏதும் வருகிறதா என கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். மேலும் மனிதர்களுக்கு அருவருப்பு ஏற்படக்கூடிய அசுத்தமான ஆடைகளை அணிந்து மஸ்ஜிதுக்கு போகாதீர்கள். கைசேதமே! உலகியல் தலைவர் போன்றவர்களிடம் செல்லும்போது பெறுமதியான ஆடைகளை அணிந்து செல்வதும், இரட்சகனின் சன்னிதானத்திற்கு சமூகமளிக்கும்போது அதாவது தொழுகையில் சுத்தம் போன்றவற்றைப்பற்றி எந்தவொரு ஏற்பாடும் செய்யாமல் இருப்பதும் கவலைக்குரிய விடயமாகும். விருந்துகளுக்கு செல்லும்போது அணியும் ஆடையாவது குறைந்தளவு மனிதன் மஸ்ஜிதுக்கு வரும்போது அணிந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆடை ஷரீஅத் மற்றும் ஸுன்னத்துக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும்.

## மஸ்ஜிதினுள் குழந்தையை கொண்டு

### வருவது தடை

கண்மணி நாயகம், ரஃசூலெ அக்ரம் ﷺ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள். மஸ்ஜிஸ்களை குழந்தை

கள், பைத்தியக்காரர்கள், வியாபாரங்கள், சண்டை போடுதல், சப்தத்தை உயர்த்துதல், எல்லை போடுதல் இன்னும் வாள் உருவதல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள். (இப்னு மாஜா, பாகம் 1, பக்கம் 415, ஹதீஸ் 750)

நஜீஸ் (சிறுநீர் போன்றதை) ஏற்படுத்தி விடும் அச்சமிருக்கும் குழந்தைகள் இன்னும் பைத்தியம் பிடித்தவர்களையும் மஸ்ஜிதுக்குள் கொண்டு செல்வது ஹராமாகும். நஜீஸ் ஏற்படுத்தி விடும் அச்சம் இல்லாவிட்டால் மக்ரூஹ் ஆகும். மஸ்ஜிதுக்குள் காலணிகளை கொண்டு செல்பவர்கள் அதில் நஜீஸ் ஏதும் பட்டிருந்தால் சுத்தப்படுத்திக் கொள்வதில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். மேலும் காலணிகளை அணிந்துக்கொண்டு மஸ்ஜிதில் நடப்பது ஒழுக்கமற்ற விடயமாகும். (ரத்துல் முஹ்தார், பாகம் 2, பக்கம் 518)

குழந்தை அல்லது பைத்தியம் பிடித்தவர் (அல்லது மயக்கம் பிடித்தவர் அல்லது ஜின் பிடித்தவர்) களை ஒதிப்பார்ப்பதற்காக “பம்பர்” (pamper) போட்டிருந்தாலும் மஸ்ஜிதுக்கு கொண்டு செல்வதற்கு ஷரீஅத்தில் அனுமதியில்லை. இப்படியானவர்களை மஸ்ஜிதுக்கு அழைத்து வரும் தவறை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், தயவுசெய்து உடனே தௌபா செய்துக்கொள்வதோடு, இதற்குப்பின் அழைத்து வராமல் இருக்க உறுதிக்கொள்ளுங்கள். ஆம்! ஃபினாஏ மஸ்ஜித் (வெளிப்பள்ளி) இல் உதாரணமாக, இமாம் ஸாஹிபுடைய அறைக்கு அழைத்து செல்லலாம், அதுவும் மஸ்ஜிதுக்குள் போகாமல் செல்ல வேண்டும்.

## இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்கள்

இறைச்சி அல்லது மீன் விற்பனை செய்பவர்களின் ஆடையில் கடும் துர்நாற்றம் இருக்கும். எனவே அவர்கள் வேளை முடிந்ததும் நல்ல முறையில் குளித்து, சுத்தமான ஆடை அணிந்து மேலும் நறுமணம் பூசி பின்பு மஸ்ஜிதுக்கு சமூகமளிக்க வேண்டும். குளிப்பதும், நறுமணம் பூசுவதும் நிபந்தனை அல்ல, ஓர் ஆலோசனையாகவே கூறுகிறேன். துர்நாற்றம் முழுமையாக நீங்கக்கூடிய ஏதாவது முறையை மேற்கொள்ளவும்.

## தூங்குவதால் வாயில் துர்நாற்றம்

### ஏற்படுகிறது

தூங்கும்போது வயிற்றின் அழுக்கான வாய்வுகள் மேலே உயர்ந்து, எழும்பும்போது வாயில் அதிகமாக துர்நாற்றம் ஏற்படுகின்றன. இதைப்பற்றி ஃபதாவா ரஹ்மான், பாகம் 23, பக்கம் 375 இலிருந்து 376 வரை இடம்பெற்றுள்ள கேள்வி பதிலை கவனிப்போம். **கேள்வி:** தூக்கத்திலிருந்து எழுந்து ஆயதுல் குர்ஸி ஓதலாமா? சில ஆசிரியர்கள் ஹுக்கா (புகையிலை புகைக்கும் குழாய்) குடித்துவிட்டு, மாணவர்களுக்கு (குர்ஆன்) கற்பிக்கின்றார்கள். **பதில்:** தூக்கத்திலிருந்து எழுந்து கைகளை கழுவி, வாய் கொப்பளித்து விட்டு பின்பு ஆயதுல் குர்ஸி ஓதவும். வாயில் ஹுக்கா போன்றவற்றில் துர்நாற்றமோ அல்லது சாப்பாடு, குடிபானம் ஏதாவது இருந்தால் வாய் கொப்பளிக்

காமல் குர்ஆன் ஓதவேண்டாம். யாராவது ஆசிரியர் அவ்வாறு செய்தால் அதுவும் தவறாகும்.

(ஃப்தாவா ரஹ்மீய்யா, பாகம் 23, பக்கம் 375, 376)

நமது இன்னுயிர் முஸ்தஃபா صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் முபாரகான மேனி எந்நேரமும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும், தூங்கும்போது மிஸ்வாக் தலைமாட்டிலே இருக்கும், எழுந்தவுடன் ஆரம்பமாக மிஸ்வாக் செய்துக் கொள்வார்கள். تَوَضَّأَ لِلَّهِ عَزَّ وَجَلَّ தூங்கும்போது தலைமாட்டிலே மிஸ்வாக் வைப்பதும், எழுந்தவுடன் மிஸ்வாக் செய்வதும் சுன்னத் ஆனது. ரஸூலுல்லாஹ் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் தூக்கத்திலிருந்து விழித்ததும் மிஸ்வாக் செய்துக் கொள்வார்கள். (அபூதாலூத், பாகம் 1, பக்கம் 54, ஹதீஸ் 57)

## சில உணவுகளின் காரணமாக

### வியர்வையில் துர்நாற்றம்

சில உணவுகள் எவ்வாறெனில், அதை சாப்பிடுவதன் காரணமாக துர்நாற்றம் வீசும் வியர்வை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உணவை மாற்றிக்கொள்ளவும்.

## வாயை சுத்தப்படுத்தும் முறை

யார் மிஸ்வாக் செய்யாமலும், சாப்பிட்ட பின் பற்களின் இடுக்கில் சிக்கி இருப்பவைகளை எடுக்காமலும் மேலும்

பற்களை சுத்தம் செய்வதில் சோம்பேறித்தனமும் காட்டுகிறார்களோ, அதிகமாக அவர்களுடைய வாய் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். மிஸ்வாக் மற்றும் பல் சுத்தம் செய்யும் குச்சியால் வெறுமனே பற்களை தொடுவது (touch) போதாது. முரசு பழுதடையாமல் கவனமாக சாப்பாட்டின் ஒவ்வொரு துண்டையும் பற்களிலிருந்து கலட்ட வேண்டும். இல்லாவிட்டால் பற்களின் இடையில் சாப்பாட்டின் துண்டுகள் மீதமிருந்து, அழுகி துர்நாற்றம் ஏற்படுவதற்கு காரணமாகிக் கொண்டிருக்கும். பற்களை சுத்தப்படுத்துவதன் ஒரு முறை இதுவாகும். அதாவது ஏதாவது சாப்பிட்ட பின் அல்லது தேநீர் போன்றவற்றை குடித்த பின் அல்லது இதைத்தவிர நேரம் கிடைக்கும் போது, உதாரணமாக ஏதாவது வேலை செய்யும்போது தண்ணீர் மிடறை வாயில் நிறைத்து கொப்பளித்துக் கொண்டிருங்கள். அதனால் வாயில் உள்ள அழுக்கு சுத்தமாகிக்கொண்டே இருக்கும். சாதாரண தண்ணீரும் நல்லது. மேலும் உப்பு கலந்த இலேசான சுடு தண்ணீராக இருந்தால் **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** இது மிகச்சிறந்த mouth wash ஆகும்.

## தாடியை துர்நாற்றத்திலிருந்து

### பாதுகாத்துக்கொள்ளுங்கள்

தாடியில் சாப்பாட்டுத் துண்டுகள் அதிகம் சிக்கி விடுவதாலும் மேலும் தூங்கும்போது சில நேரங்களில் துர்நாற்றம் வீசும் வாயுறல் புகுந்து விடுவதாலும் அதிக துர்நாற்றம்

ஏற்படுகின்றன. ஆகவே அடிக்கடி சவர்க்காரத்தினால் தாடியை கழுவிக்கொள்வது நல்லது. அதேபோல் தலை முடியையும் அடிக்கடி கழுவிக்கொண்டிருங்கள். அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு: “எவருக்கு முடி உள்ளதோ அதை சங்கை படுத்தட்டும்.” (அப்தாலுத், பாகம் 4, பக்கம் 103, ஹதீஸ் 4163) அதாவது அதை கழுவி, எண்ணெய் தடவி, சீவிக்கொள்ளவும். (அஷிஃஅதுல் லம்ஆத், பாகம் 3, பக்கம் 617)

## மணக்கும் எண்ணெய் தயாரிக்கும் இலேசான முறை

தலையில் சர்சோங்கா தேல் (மஞ்சள் நிறமுடைய) எண்ணெய் போடுபவர்கள், தலையிலிருந்து தொப்பி அல்லது தலைப்பாகையை கலட்டினால் சில சமயம் துர்நாற்றத்தின் ஆவி வெளியாகும். ஆகவே முடியுமானவர்கள் உயர்ந்த நறுமணமுள்ள எண்ணெய் போடுங்கள். நறுமணமுள்ள எண்ணெய் செய்வதற்கு ஓர் இலேசான முறை இதுவாகும். அதாவது தேங்காய் எண்ணெயின் போத்தலில் தனக்கு விருப்பமான அத்தர் (நறுமணத்தை) போட்டு நன்றாக கலக்கவும். நறுமணமுள்ள எண்ணெய் தயாராகி விட்டது. (நறுமணமுள்ள எண்ணெய் செய்வதற்கு விஷேசமான எசன்ஸ் வகைகளை வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்) தலை முடிகளை அடிக்கடி சவர்க்காரத்தால் கழுவிக்கொள்ளுங்கள்.

## முடியுமானால் தினமும் குளியுங்கள்

முடியுமானவர்கள் தினமும் குளித்துக்கொள்ளுங்கள். அதனால் உடலின் வெளிநாற்றம் நீங்குவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும். (ஆனால் இஃதிகாப் இருக்கக்கூடியவர்கள் மஸ்ஜிதின் குளியலறையில் கட்டாய தேவையைத்தவிர குளிக்க வேண்டாம். ஏனெனில் தொழுபுவர்களுக்கு வழு செய்வதற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படலாம். மேலும் மோட்டரும் அடிக்கடி பயன்படுத்துவதால் வீணடையலாம். அதேபோல் குளியலறை ஃபினாஏ மஸ்ஜிதில் இருந்தால் குளிக்கவும், மஸ்ஜிதுக்கு வெளியில் இருந்தால் ஜுமுஆவிற்காக குளிப்பதற்கும் அனுமதியில்லை, கடமையான குளிப்பிற்கு மாத்திரமே அனுமதி உண்டு)

## தலைப்பாகை போன்றவற்றை

### துர்நாற்றத்திலிருந்து பாதுகாக்கும் முறை

சில இஸ்லாமிய சகோதரர்கள் பெரிய தலைப்பாகையை கட்டுவதில் மிக ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் அதை சுத்தமாக வைத்துக்கொள்வதில் பொடுபோக்குத்தனமாக இருக்கிறார்கள். அதனால் அறியாமலேயே மஸ்ஜிதுக்குள் துர்நாற்றம் ஏற்படுத்திய குற்றத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். எனவே மதனி வேண்டுகோள் என்னவென்றால், தலைப்பாகை, ஸர்பந்த் (தலைப்பாகைக்கு கீழால் அணியும் கைக்குட்டை போன்றது) மேலும் போர்வை பாவிக்கும் பழக்கமுடைய இஸ்லாமிய சகோதரர்கள் கால நிலைக்கேற்ப



அல்லது தேவைக்கேற்ப அதிகமாகவும், அவசரமாகவும் அவற்றை கழுவ ஏற்பாடு செய்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் அழுக்குகள், வியர்வை இன்னும் எண்ணெய் போன்றவற்றின் காரணமாக அவைகளில் துர்நாற்றம் ஏற்பட்டு விடுகிறது. தனக்கு உணர்வு ஏற்படாவிட்டாலும் மற்றவர்களுக்கு கஷ்டமாக இருக்கும். தமக்கு அதைப்பற்றி ஏன் விளங்குவதில்லையென்றால், யாரிடமாவது அதிக நேரம்வரை குறிப்பிட்ட நறுமணம் அல்லது துர்நாற்றம் இருக்குமேயானால் அவருடைய மூக்கு அதில் அழுக்காகி விடும்.

## தலைப்பாகை எவ்வாறு இருக்க வேண்டும்

கடினமான தொப்பியின் மீது கட்டப்பட்ட தலைப்பாகை பாவிப்பதாலும் அதற்குள் துர்நாற்றம் ஏற்படலாம். முடியுமானால் மெல்லிய துணியினாலான தலைப்பாக்கள் பாவிப்பதோடு, அதற்காக புடவையால் தயாரிக்கப்பட்ட தலையில் இருக்கிற நிற்கக்கூடிய தொப்பியை பாவியுங்கள். அவ்வாறான தொப்பி போடுவதும் ஸுன்னத்தாகும். கட்டப்பட்ட தலைப்பாகையை தலையில் வைப்பதும் மேலும் அதை அப்படியே கழற்றி வைப்பதற்கும் பதிலாக, கட்டும் போது ஒவ்வொரு மடிப்பாக கட்டுவதோடு, கழற்றும் போதும் அவ்வாறே கழற்றுங்கள். திரும்ப திரும்ப காற்று படும்போது **اِنَّ شَاءَ اللّٰهُ عَزَّوَجَلَّ** துர்நாற்றம் நீங்கி விடும். தலைப்பாகை, ஸர்பந்த் (தலைப்பாகைக்கு கீழால் அணியும் கைக்குட்டை போன்றது) போர்வை மேலும் ஆடை

போன்றவற்றை கழற்றி வெயிலில் வைப்பதாலும் வியர்வை போன்றவற்றின் துர்நாற்றம் தூரமாகி விடலாம். அதேபோல் அவைகளில் நல்ல நல்ல நிய்யத்துடன் அத்தர் (நறுமணம்) தடவுவதாலும் துர்நாற்றத்தை அகற்றி விடலாம். அத்துடன் அத்தர் பூசுவதன் நிய்யத்துக்களையும், சந்தர்ப்பங்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

## நறுமணம் பூசுவதன் நிய்யத்துக்களும், சந்தர்ப்பங்களும்

அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு: முஸ்லிமுடைய நிய்யத் அவனுடைய அமலை விட சிறந்தது. (அல்முஃஜிழல் கபீர், பாகம் 6, பக்கம் 185, ஹதீஸ் 5942)

(1) அண்ணல் ﷺ அன்னவர்களின் ஸுன்னத்தாகும். அதனால் நறுமணம் பூசுகிறேன். (2) பூசும் முன் بِسْمِ اللَّهِ வும் (3) பூசும்போது ஸலவாத்தும் (4) பூசி முடிந்ததும், கிடைத்த நிஃமத்துக்காக 'أَحْمَدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ' என்று ஷூக்ர் செய்வேன். (5) மலக்குமார்கள் இன்னும் (6) முஸ்லிம்களுக்கும் சந்தோஷம் ஏற்படுத்துவேன். (7) புத்தி அதிகரித்தால் ஷரீஅத்தின் சட்ட திட்டங்களை ஞாபகம் செய்வதற்கும் ஸுன்னாக்களை கற்பதற்கும் சக்தியை பெற்றுக்கொள் வேன். (இமாம் ஷாபிஈ رحمه الله அவர்கள் கூறுகிறார்கள், உயர்ந்த நறுமணம் பூசுவதனால் புத்தி வளரும்) (8) ஆடை போன்றவற்றில் துர்நாற்றத்தை தூரமாக்கி முஸ்லிம்களை புறம் பேசும் பாவத்திலிருந்து பாதுகாப்பேன். (ஏனெனில்

ஒரு முஸ்லிமுடைய ஆடை போன்றவை துர்நாற்றமுடையதாக இருந்தால் மார்க்க அனுமதியின்றி அவருக்கு பின்னால் உதாரணமாக இவ்வாறு கூறுவது “அவனுடைய ஆடை, கைகள் அல்லது வாயிலிருந்து துர்நாற்றம் வெளியாகிக் கொண்டிருந்தது.” புறம் பேசுதலாகும்.) (9) சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இந்த நிய்யத்துக்களையும் வைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக, (10) தொழுகைக்காக அலங்காரத்தை பெற்றுக்கொள்வேன். (11) மஸ்ஜித் (12) தஹஜ்ஜுத் தொழுகை (13) ஜுமுஆ (14) திங்கட்கிழமை (15) ரமழான் முபாரக் (16) ஈதுல் பித்ர் (17) ஈதுல் அழ்ஹா (18) மீலாத் இரவு (19) ஈத் மீலாதுன் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ (20) மீலாத் ஊர்வலம் (21) மிஃராஜ் இரவு (22) பராஅத் இரவு (23) கௌஸு நாயகத்தின் رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ கந்தூரி (கியார்வீ ஷரீஃப்) (24) யவ்மே ரஊஸா (அஃலா ஹழ்ரத் رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்களின் தினம்) (25) குர்ஆன் இன்னும் (26) ஹதீஸ் பாடம் (27) குர்ஆன் ஓதல் (28) அவ்ராத்த்கள், வழிபாக்கள் (29) ஸலவாத்துக்கள் (30) மார்க்க கிதாபுகளை மீட்கும்போது (31) தீனுடைய இல்மை கற்பிக்கும்போது (32) தீனுடைய இல்மை படிக்கும்போது (33) பத்வா (மார்க்க தீர்ப்பு) வழங்கும்போது (34) மார்க்க கிதாபுகள் எழுதும்போது (35) ஸுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் (36) திகர், கஸீதா, இஜ்திமாக்களில் (37) கதமுல் குர்ஆனில் (38) பைஊஸானெ ஸுன்னத்துடைய தர்ஸில் (39) மஹல்லாக்களில் நன்மையின்பால் அழைப்பு (40) ஸுன்னத்துக்கள் நிறைந்த பயான் செய்யும்போது (41)

ஆலிம் (42) தாய் (43) தந்தை (44) ஸாலிஹான முஃமின் (45) ஞானகுரு (முர்ஷித்) (46) கண்மணி நாயகம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் திருமுடி பார்க்கும்போது (47) ஸியாரங்களுக்கு சமூகமளிக்கும் போதும் மரியாதைக்காக நறுமணம் பூசலாம். எந்தளவு நல்ல நல்ல நிய்யத்துக்கள் வைப்போமோ அந்தளவு நன்மைகள் அதிகமாக கிடைக்கும். நிய்யத் வைக்கும் சந்தர்ப்பமும் இருந்து, அந்த நிய்யத்துக்கள் மார்க்க அடிப்படையில் சரியாகவும் இருக்க வேண்டும். அதிகமாக ஞாபகம் இல்லாவிட்டாலும் குறைந்தது 2,3 நிய்யத்தாவது வைத்துக்கொள்ள வேண்டும்.

யா அல்லாஹ் **يَا أَلَلَّاهُ**! இன்றுவரை நாங்கள் மஸ்ஜிதுக்குள் ஏதாவது துர்நாற்றம் கொண்டு வந்திருந்தால், அவற்றுக்காக பாவமன்னிப்பு கோருகிறோம். மேலும் இனிமேல் ஒரு போதும் மஸ்ஜிதுக்குள் எந்த விதமான துர்நாற்றத்தையும் கொண்டு வரமாட்டோம் என உறுதி கொள்கிறோம். முஸ்தபா **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் நாயனே! எங்களுக்கு மஸ்ஜித்களை நறுமணமானதாக வைத்துக் கொள்ளும் பாக்கியத்தை தந்தருள்வாயாக! யா அல்லாஹ் **يَا أَلَلَّاهُ**! நாங்கள் உள்ரங்க, வெளிரங்க அனைத்து நாற்றங்களில் நின்றும் சுத்தமாகி மஸ்ஜிதில் நுழைய அருள் செய்வாயாக! யா அல்லாஹ் **يَا أَلَلَّاهُ**! நறுமணம் கமழும் நாயகக்கோமான் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் பொருட்டால் எங்களுக்கு பாவங்களின் துர்நாற்றங்களில் இருந்து வெற்றியை தந்து, நறுமணம் மிகுந்த ஜன்னதுல் பிர்தௌஸில் எங்கள் நாயகக்கோமான் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ**

அன்னவர்களின் அயலவர்களாக இருக்கும் பாக்கியத்தை தந்தருள்வாயாக !

آمِينَ بِجَاءِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## தனது பற்களை கண்ணாடியில் நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்

நன்மையை பெற்றுக்கொள்ளும் பேராசையுடன், நலன் விரும்பியாக கூறிக்கொள்வது என்னவெனில், உங்களது பற்கள் மிகவும் அழுக்காகவோ அல்லது மஞ்சள் நிறமுடையதாகவோ இருந்தால் ஸகெ மதீனா **عَنْهُ** அவர்களின் புறத்திலிருந்து சில மதனி முத்துக்களை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். **إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** மிகவும் பிரயோஜனமளிக்கும்.

\* மிகவும் அழுக்கான பற்கள் மற்றவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். \* மனிதர்களை சந்திக்கும்போது அழுக்கான பற்கள் உடையவரின் தனிப்பண்பின் பிரதிபலன் நல்லதாக இருக்காது. \* அதிகமாக வெற்றிலை, புகையிலை போன்றவற்றை சாப்பிடுபவர்கள் காசு கொடுத்து தனது பற்களின் அழகை சீரழிப்பதோடு, முகக்கொப்பளம் மற்றும் புற்றுநோயை வாங்கிக்கொள்கிறார்கள். \* சுன்னத்தான முறையில் நன்கு தேய்த்து மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள். \* சாப்பிட்ட பின் பற்களின் இடைகளை

பல்குத்தி மூலம் சுத்தம் செய்யுங்கள். \* ஏதாவது சாப்பிட்டால் அல்லது தேனீர் போன்றவற்றை அருந்தினால், வாயில் தண்ணீரை போட்டு சில நிமிடங்கள் வரை கொப்பளித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் வாயின் உள்பகுதி மற்றும் பற்கள் நன்கு கழுவப்பட்டு விடும். \* தூங்கும்போது தொண்டை மற்றும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தொண்டையில் வலியும், பற்களில் அழுக்குகள் ஆழமாக பதிந்து விடும். மூடப்பட்டிருக்கும் வாய்க்குள் உணவுத்துண்டுகள் அழுகிப் போவதால் வாய் துர்நாற்றம் அடைவதோடு, கிருமிகள் வயிற்றுக்குள் போவதால் விதவிதமான நோய்கள் உருவாகலாம். \* தூங்கும்போது வயிற்றின் அசுத்தமான காற்றுகள் மேல் பக்கம் வருகின்றன. அதனால் வாய் துர்நாற்றம் அடைகின்றன. எழுந்ததும் உடனே கைகளை கழுவி, மிஸ்வாக் செய்து வாயை கொப்பளித்துக்கொள்ளவும். **اِنَّ سَاءَ اللّٰهِ اَعْوَجَّ** வாய் துர்நாற்றம் நீங்கி விடும்.

## சிறந்த பற்பசை

சாதாரண அளவு சாப்பிடும் சோடாவடன், அதே அளவு உப்பையும் சேர்த்து போத்தலில் போட்டு விடுங்கள். சிறந்த பற்பசை தயாராகி விட்டது. முடியுமானால் தினமும் இதைக்கொண்டு பற்களை தீட்டிக்கொள்ளுங்கள். **اِنَّ سَاءَ اللّٰهِ اَعْوَجَّ** பற்களின் அழுக்குகள் உடனே நீங்குவதை காண்பீர்கள். பல ஈறுகள் அல்லது வாயின் எந்தப்

பகுதியிலாவது எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் அளவை குறைத்துப்பாருங்கள். அப்போதும் வலி இருந்தால் வேறொரு முறையை கையாளவும். பற்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.

**மதனி முத்து:** எல்லா வித சுத்தமும் சுன்னத்தாகவும், ஷரீஅத்தின் நோக்கமாகவும் உள்ளது.

صَلِّ اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ      صَلُّوا عَلَى الْحَبِيبِ

## நல்ல தொழுகையாளியாக ஆளுவதற்காக

ஒவ்வொரு வியாழக்கிழமைமும் மஃரீப் தொழுகையை தொடர்ந்து உங்கள் பிரதேசத்தில் நடைபெறுகின்ற தரிவதே இஸ்லாமியின் ஸுன்னத்துக்கள் நிறைந்த வாய்ந்த இயூத்மாவில் இறைவனின் திருப்பொருத்தத்திற்காக நல்ல நல்ல எண்ணக்களுடன் முழு இரவையும் கழியங்கள் ஃ ஸுன்னத்துக்களின் பயிற்சிக்காக மதனி காஃபீலாவில் நாயகத்தின் ஆஷிக்களுடன் மாதந்தம் மூன்று நாட்கள் பிரயாணமும் மேலும் \* தினமும் "ஃபீக்கே மதனி" வின் மூலம் மதனி இன்ஆமாத் பதவேட்டை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாதத்தின் ஆறாம் பத்தி நாட்களுக்குள் உங்கள் பிரதேச பொறுப்புதரீயிடம் ஒப்படைக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

**எனது மதனி நோக்கம்:** "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சித்திருத்துவதற்காக முயற்சி செய்வேன்"  
[www.dawateislami.net](#)

தனது சித்திருத்தத்திற்காக "மதனி இன்ஆமாத்" பிரகாரம் அமலும் மேலும் உலக மக்களுடைய சித்திருத்தத்தின் முயற்சிக்காக "மதனி காஃபீலா"வில் பிரயாணமும் செய்ய வேண்டும். [www.dawateislami.net](#)



[www.dawateislami.net](http://www.dawateislami.net)



MC 1286

Alami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagaran  
Purani Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan

UAN: +92 21 111 25 26 92 | Ext: 7213

Web: [www.dawateislami.net](http://www.dawateislami.net) | E-mail: [translation@dawateislami.net](mailto:translation@dawateislami.net)